

மதுரை மாநகருக்கு வருகை புரிந்த காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஆயுதமேந்திய இருசக்கர ரோந்து காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

மதுரை, ஜூலை 15 2021: சரக காவல்துறை துணைத் தலைவர்கள் உள்ளிட்ட தென் மாவட்ட கண்காணிப்பாளர்கள் காவல் துறை ஆணையர் கலந்து கொண்டனர். மதுரை மாநகருக்கு வருகை புரிந்தார்.

மதுரை மாநகர் காவல்துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் தென் மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் காவல் ஆணையர் திருநெல்வேலி மாநகர் மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் திருநெல்வேலி



மதுரை மாநகரில் ஆயுதம் ஏந்திய இருசக்கர ரோந்து காவலர்களின் சிறப்பான பணியை பாராட்டி அவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு வழங்கினார்.

ஒட்டன்சத்திரத்தில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலப்பணித்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூசையினை உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கிவைத்தார்

ஒட்டன்சத்திரம், ஜூலை 15 2021: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுமார் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுவிழா, கிராம பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி, மதுரை கோட்டம் முதல் கோயமுத்தூர் கோட்டம் வரை இடையிலான 20 வழித்தடங்களில் விரைவு மற்றும் நகர்புற பேருந்துகள் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார்.



ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் பா.தேவிகா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) க.கரேல்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அ.கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் பொதுமக்கள் ம.விஜயராகவன், மி.டி.அன்புச்செல்வி மாவட்ட கவுன்சிலர்கள் சகுந்தலா, சங்கீதா பழனிச்சாமி, ஒன்றிய துணை பெருந்தலைவர் தர்மராஜன், மாவட்ட மக்கள் செய்திதொடர்பு அலுவலர் சாலிதாபதி, அரசு அலுவலர்கள், போக்குவரத்து அதிகாரிகள், திரும மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

ஆண்டிபட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுக எம்எல்ஏ மகாராசன் முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர், 10 ஊராட்சி மன்றத் தலைவர்கள் திமுகவில் இணைப்பு

ஆண்டிபட்டி, ஜூலை 15 2021: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக அமுக கட்சியில் இருந்து மாவட்ட கவுன்சிலர், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் வெளியேறி, திமுக எம்எல்ஏ. மகாராஜன் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன், அமுக ஒன்றிய இணைச் செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் இணைத்துக் கொண்டனர். இந்த கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



வேல்மணி பாண்டியன், பிச்சம்பட்டி மகாலட்சுமி ராஜாராம், மாவட்ட பாலமுருகன், நெசவாளர் அணி கன்னியப்பிள்ளைபட்டி காளித்தாய், சென்ராயன், கொத்தப்பட்டி செல்வராணி ராஜ், தங்கப்பாண்டி மற்றும் திமுக ராமகிருஷ்ணாபுரம் பழனியம்மாள் நடராஜ், ராஜக்காபட்டி ஜெகதா ஜெயக்குமார் மற்றும் நிஷாந்திராஜன், ஒக்கரைப்பட்டி வீர அழகம்மாள் ராமானுஜம் ஆகியோர் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி பேரூராட்சியின் குப்பையால் டிராஜகோபாலன் பட்டி ஊராட்சி பாதிப்புக்குள்ளாகிறது ஆண்டிபட்டி பேரூராட்சியை கண்டித்து ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

ஆண்டிபட்டி, ஜூலை 15 2021: ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் அள்ளப்படும் குப்பைகள் மற்றும் கோழி கழி ஆடு வெட்டும் கழி கடையின் கழிவுகள் அனைத்தும் டிராஜகோபாலன் பட்டி ஊராட்சி பகுதியில் கொட்டி மலைபோல் குவித்து பின்பு அதற்கு தீ வைக்கப்படுகிறது ஆடு கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் எரியும் பொழுது வரும் புகையால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடுமையான துர்நாற்றத்துடன் சுற்றுப்புறமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள பகுதியில் காற்று வீசுவதால்



விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் இந்தப் பகுதியில் குடியிருக்க முடியாமலும் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக முன்பு இருந்த மாவட்ட ஆட்சி தலைவர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆண்டிபட்டி வட்டாட்சியர் ஆகியோர்களிடம் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராஜகோபால் பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி பாண்டியன் அவர்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொதுமக்கள் புகார் கொட்டுவதை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இதுதொடர்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹலோ மிரர் மெட்ராஸ்
 hellomadrasdaily@gmail.com தினசரி காலை நாளிதழ்
உள்ளது உள்ளபடி

நிருபர்கள் தேவை

தமிழகமெங்கும் காலையில் வெளிவரும் ஹலோ மிரர் மெட்ராஸ் நாளிதழுக்கு மாவட்டம், தாலுகா, பகுதி, நகர வாரியாக அனுபவமுள்ள நிருபர்கள் தேவை தொடர்புக்கு 8148231942 hellomadrasdaily@gmail.com

காமராஜர் பிறந்த நன்னாளில், இன்று தமிழகம் முழுவதும் உதயமாகும் ஹலோ மிரர் மெட்ராஸ் தினசரி நாளிதழ் மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்



கடுமையான உழைப்பில் மக்களை வழிநடையிடுகிறார். கி. ஜி. கர்மயோர் **காமராஜர்** பிறந்தநாள்



முனைவர் **ச.ச.ஜெனுதீன்** நிறுவனத் தலைவர், முஸ்லிம் மக்கள் கழகம்



முனைவர் ச.ச.ஜெனுதீன்
 நிறுவனத் தலைவர், முஸ்லிம் மக்கள் கழகம்

காமராஜர் பிறந்த நன்னாளில், இன்று தமிழகம் முழுவதும் உதயமாகும் ஹலோ மிரர் மெட்ராஸ் தினசரி நாளிதழ் மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்

இளைஞர்களின் எழுச்சி நாயகன் **Dr. M.K. விஷ்ணுபிரசாத்** MBBS, M.P

செயல் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்ஜர் பாராளுமன்ற உறுப்பினர் **அ.சுந்தர்**

வாழ்க பல்லாண்டு காவம் என வாழ்த்தி வணங்குகிறோம்...

R.பிரமேஷ் B.Sc., LLB
 பணிகள்: சிறப்புப் படிப்பு, மாவட்ட, மாவட்டம், மாவட்டம்



விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

திருப்பூரில் முக்குலத்தோர் தேசிய கழக அலுவலக திறப்பு விழா

திருப்பூர், ஜூலை 15 2021: திருப்பூரில் நேற்று முக்குலத்தோர் தேசிய கழக தலைமை அலுவலகம் திருப்பூர் மின் ரோட்டில் நிறுவனத் தலைவர் எஸ். பி. ராஜாவால் திறக்கப்பட்டது.

இதில் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக செயல்பட்ட மாவீரன் வெள்ளைச்சாமி தேவர் அவர்களின் 50 வது

பொன்விழா முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் கே.டி. சுரேஷ் தேவர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிரபு தேவர், திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பசும்பொன் முத்து, அவிநாசி நகர செயலாளர் ஜெயசந்திரன், மற்றும் கழக



நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

வீடு அணை தூர் வாரி புனரமைக்கும் பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

விக்கிரவாண்டி, ஜூலை 15 2021: விக்கிரவாண்டி, ஜூலை 15 2021: வீடு அணை ரூ.42 கோடி மதிப்பீட்டில் தூர் வாரி புனரமைக்கும் பணியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா வீடு அணையில் தூர் வாரும் பணியினை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வீடு அணை மூலம் தமிழ்நாட்டில் 2200 ஏக்கர் விவசாய நிலமும், புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மொத்த கொள்வனவான 605 மில்லியன் கனஅடியில் வண்டல்மண் படிந்து 496 கனஅடியாக குறைந்ததால் தூர் வாரும் பணி செய்யவும், பிரதான பாசன கால்வாய் 8700 மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் கான்கிரீட் ஆக புனரமைப்பு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின், சூபாய் 42 கோடியே 44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவக்க உத்திரவிட்டதின் பேரில்



தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் அரசின் திட்ட பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். சப்ரீக்லெக்டர் அமித, டி. எஸ். பி., பழனிசாமி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள்

விஜயகுமார், உதவி பொறியாளர்கள் அய்யப்பன், கனகராஜ், சண்முகம், கார்த்தி, செல்வி, தாசித்தார செல்வம், பி.டி.ஓ., நடராஜன், பா.ம.க., மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் சேதுநாதன், மாசிலாமணி, சீத்தாபதி, தி.மு.க., முன்னாள் சேர்மன்கள், மார்மன்சன், வசந்தா, மாவட்ட பொருளாளர் ரவி, மாநில மருத்துவரணி டாக்டர் சேகர், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட

பிரதிநிதி ஜெயராமன், இளைஞரணி ராமமூர்த்தி, சங்கர், முன்னாள் கவுன்சிலர் செழியன், காங்., மாநில விவசாய அணி துணை அமைச்சர் சிறுவை ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மதுரை: மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் பார்வையிட்டார் உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

காராளன் கிளப் ஹவுஸ் சார்பில் சிறப்பு நேரலை பட்டிமன்றம்

திருப்பூர், ஜூலை 15 2021: கொங்கு சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கிய தேவை பாரம்பரிய திருமணமா பகட்டான திருமணமா என்ற தலைப்பில் நடுவர் புலவர் கி. தமிழரசன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றம்

பகட்டான திருமணமா தலைப்பில் கலந்துகொண்டவர் மஞ்சநாதன் கோவை தனபால். பாரம்பரிய திருமணமா தலைப்பில் சாந்தாமணி, ஹரி ராஜமூர்.

பாரம்பரியத் திருமணம்,

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி ரோட்டில் அமைந்துள்ளது வட்டார போக்குவரத்துத்துறை பகுதி அலுவலகம். இவ்வலுவலகத்திற்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் வாகன உரிமை, புதிய வாகன பதிவு, வாகன மறுபதிவு உள்ளிட்ட காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். ஆனால் மெயின் ரோட்டில் இருந்து அலுவலகம் செல்லும் சாலை சரியாக இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து கொடுக்கக்கோரி அலுவலகத்திற்கு வரும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்பாட்டோடு உறவுகளின் அன்பை மேம்படுத்துகிறது. பகட்டான ஆடம்பரத்தை திருமணங்களில் மண்டபம், பாத்திரங்கள், இருக்கைகள், ஆட்கள் முதலியவை எல்லாமுமே வாடகைக்கு விடப்படுகிறது. வாழையார் கட்டுவதில் இருந்து, உறவுகளை தேவிலவுக்குச் செல்வது வரை வாடகை முகவர்களே ஏற்பாடு செய்கிற அவல நிலை பகட்டான திருமணங்களில் நடக்கிறது. வாடகைக்கு வருபவர்களே,

பகட்டான திருமணங்களில் திருமணக்காரர்களின் நலங்கள். பகட்டான ஆடம்பரத்தை திருமணங்களால், கடனாளியாகி, மண்ணை விநிக் கூடிய நிலை. பாரம்பரியமாக வந்த சீர்கள், ஒழுக்கம், பண்பு முதலியவற்றை மறக்கும் நிலை. இதனால், பெண்ணை இழக்கக் கூடிய சூழ்நிலை. உறவுகளின் அன்பை இழக்கச் செய்து, மண்ணையும், பெண்ணையும் வினாக்கும் பகட்டான திருமணங்களால் இந்தச் சமுதாயம் முன்னேற்றம் எப்படி அடையும்.

சொந்தங்களை இணைந்து அன்பினை பிணைந்து, சீர்திருப்புகளால் அனைத்து தரப்பினரையும் கட்சி செய்து பண்பாடு ஒங்கச் செய்யும் கொங்கு வேளாளர் சமூகம் முன்னேற்றம் பெறும் எனத் தீர்ப்பினை சபையினர் வைத்து, கொங்கு செழிக்கும் எங்கும் செழிக்கும் என்று கூறி விடை பெறுகிறேன் என்றார் புலவர் கி. தமிழரசன்.

ராமநாதபுரம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை முகாமில் நினைவு கூடருக்கு மரியாதை

ராமேசுவரம், ஜூலை 15 2021: ராமநாதபுரம் அருகே ஐ.என்.எஸ் பருந்து கடற்படை நிலையத்தில் பாகிஸ்தான் இந்தியா போரின் 50 ஆவது ஆண்டு வெற்றி தின ஜோதிக்கு அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை செலுத்தப்பட்டது. பாகிஸ்தானுடனான இந்தியப் போரின் வெற்றியின் 50 ஆம் ஆண்டு நினைவுக்கூடருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் உச்சிப்புளி பருந்து வளாகத்திலும், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் புதன்கிழமை நடைபெறுகின்றன.

இதோடு இந்திய கடலோர பிரிவின் உச்சிப்புளி விமானப்படை தள (பருந்து) லெப்டினன்ட் கமாண்டர் எம். விவேகானந்தன் செய்தியாளர்களிடம் கலந்துகொண்டனர். கூறியதாவது பாகிஸ்தான் இந்திய போர் கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. போரில் இந்திய வென்றது. அந்த வெற்றியின் 50 ஆம் ஆண்டு நினைவுக்கூடர் நாட்டுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. துத்துக்குடியில் உள்ள நினைவுக்கூடர் செல்வாக்கிழமை (ஜூலை 13) இரவு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு பருந்து வளாகத்தில் வைக்கப்பட்டது. புதன்கிழமை (ஜூலை 14) நினைவுக்கூடருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பருந்து வளாக கமாண்டர் கேப்டன் வெங்கடேச அய்யர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.டி.சந்திரகலா, ராமநாதபுரம் சரக காவல் துணைத்தலைவர் எம். மயில்வாணன், மாவட்டக் காவல்கன் காணிப்பாளர் இ.சார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



பருந்து வளாக நினைவுக்கூடர் பிறகு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு கடர் அணிவகுப்பு மரியாதை நடத்தப்படுகிறது. பின் ராமநாதபுரம் சரக காவல் துணைத்தலைவர் அலுவலகம் கொண்டு வரப்படுகிறது.

அதன்பின் 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதி முன்னாள் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கும் கடர் கொண்டு செல்லப்படுகிறது. மாலையில் வெற்றி நினைவுக்கூடர் மீண்டும்

பருந்து வளாகத்தில் வைக்கப்படுகிறது. வியாழக்கிழமை (ஜூலை 15) காலையில் வெற்றிகடர் தனுஷ்கோடிக் கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்திய பிறகு ராமேசுவரத்தில் உள்ள கடற்படை தளம், மண்டபம் கடற்படைத்தளம் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். வியாழக்கிழமை மாலையில் ராமநாதபுரம் பகுதியிலிருந்து வெற்றி நினைவுக்கூடர் மதுரைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றார்.

இ-சேவை மையம்
ஸ்டார் ரெயின் போ சர்வீசஸ்
11, SOUTH PERUMAL KOIL STREET, VADAPALANI, CHENNAI - 600 026.
8148231942 / 8144337349
வாது இ-சேவை மையம்
ALL ONLINE SERVICES

ராமேசுவரம் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் தேர்வு

ராமேசுவரம், ஜூலை 15 2021: ராமேசுவரத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர் தலைவராக பி.நம்புராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவராக பி.நம்புராஜன் நியமித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. நகரின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து நாட்புராஜன் வாழ்த்து பெற்றார்.



அறிவிப்பு
நான் சுயாஜித்யம் கிரையமாக வாங்கிய பெரிய குளம் 2 நிர் இணை சார்பிடி அலுவலகம் ஆவண எண்கள் 960/1987, 1362/2002 ஆகிய இரண்டு கிரையப்பத்திரங்கள் கடந்த 10.04.2021-ம் தேதி அன்று ஜெயமங்கலம் - பெரியகுளம் செல்லும் சாலையில் இருக்கக் வாகனத்தில் சென்ற போது காணாமல் போய்விட்டது. மேற்கண்ட ஆவணங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கனகராஜ் த.பெ. ராகப்பிள்ளை
பள்ளிவாசல் தெரு,
ஜெயமங்கலம் கிராமம், ஜெயமங்கலம்,
பெரியகுளம் வட்டம், தேனி மாவட்டம்.
பின் கோடு 625603. செல். 9400768784

தீவ்ப்பகுதியில் கடல் அட்டை பிடித்தவர்களை படகில் விரட்டி சென்று மடக்கி பிடித்த வனத்துறை

ராமேசுவரம், ஜூலை 15 2021: மண்டபம் அருகே மனாலி தீவ்ப்பகுதியில் கடல் அட்டை பிடித்து இரண்டு பேரை படகில் விரட்டி சென்று கைது செய்த வனத்துறையினர். 500 கிலோ கடல் அட்டை மற்றும் நாட்டுப்படை பறிமுதல் செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வாக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை பிடிப்பதாக மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் குக்கு செல்வாக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வெங்கடேஷ்



இருந்த கடல் அட்டை வனத்துறையினர் கடலில் விட்டனர். மீது முள்ள 150 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் படகில் இருந்த இரண்டு போரில் கவனம் செலுத்த வேண்டும். விசாரணை மேற்கொண்ட போது வேதனையை சேர்ந்த மீரான்கனி, முகமது நஷீர் ஆகிய இரண்டு என்பதும் தெரியவந்தது. இவர்கள் மீது கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டத்தின் கீழ் கைது செய்தனர். படகு உரிமையாளர் அபிதாவி

தேடி வருகின்றனர். சமீப காலமாக தேவானை பகுதியில் தொடர்ந்து மஞ்சல் மற்றும் கடல் அட்டை கடத்தல் சமீப காலமாக அதிகளவில் நடைபெற்று வருவது தடுக்க காவல்துறையினர் தனி கவனம் செலுத்த வேண்டும். கடற்கரையை கண்காணிக்க அந்த பகுதியில் காவல்துறையின் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இறந்த நிலையில் 150 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.



மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் உள்ள வளம் மீட்பு பூங்காவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை பீ பீ குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு கடைகள் இடிப்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன

மதுரை, ஜூலை 15 2021: மதுரை பீ பீ குளத்தில் கணியா கரை ஓரத்தில் பல ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட டவர்சன் வசித்து வருகின்றனர் வீடுகளுக்கு மின் இணைப்பு வசதியுடன் உள்ள நிலையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல தடவை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.



தினங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என போராட்டங்கள் சாலை மறியல் செய்தனர். இந்த

நிலையில் நீதிமன்றம் உத்தரவில் போரில் அப்பகுதியில் 500க்கு மேற்பட்ட போலீசார்

குவிக்கப்பட்டு அதிகாரிகள் ஜெ. சி.பி. இயந்திரம் மூலமாக இடிக்கப்பட்டன.

அப்பகுதியினர் கடந்த 2

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தங்கம் வழங்கினார்

திண்டிவனம், ஜூலை 15 2021: திண்டிவனம் அடுத்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 8 கிராம் தங்கம் வழங்கினார்.



திண்டிவனம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பாக திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்துகொண்டார். முன்னதாக பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் நல அலுவலர் விஜயலட்சுமி, நடராஜ் உள்ளிட்ட துறை



விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழியசொற்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனீக்கள் கொட்டியதால் 43 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ப.சேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சேதுநாதன் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கே.எஸ்.அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ., வை காக்க வைத்த ஓலக்கூர் பி.டி.ஓ., தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை மறியலால் பரபரப்பு

திண்டிவனம், ஜூலை 15 2021: திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., வினர் முற்றுகையிட்டோடு வட்டார வளர்ச்சி அலுவலரைக் கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உட்பட்ட சோழியசொற்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனீக்கள் கொட்டியதால் 43 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ப.சேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சேதுநாதன் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கே.எஸ்.அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்து கேட்டு அறிவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கிறிது நேரத்தில் வருவதாக கூறி வெகுநேரமாக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உட்பட்ட சோழியசொற்குளம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனீக்கள் கொட்டியதால் 43 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதில் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ப.சேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சேதுநாதன் ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கே.எஸ்.அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அமை உள்ள இடத்தினை தமிழக சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித, துணை ஆட்சியர் (பயிற்சி) சூபிரா, வட்டாட்சியர் செல்வம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

திண்டிவனத்தில் முதியவர் உயிரிழப்பு போலி மருத்துவர் கைது

திண்டிவனம், ஜூலை 15 2021: திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்ததால் முதியவர் உயிர் இழந்த சம்பவத்தில் போலி டாக்டர் கைது.

இவருக்கு உடல் நலம் சரி இல்லாததால் 10.07.21 அன்று வடஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் உள்ள மருந்தகத்தில் மணிகண்டன் என்பவரிடம் சிகிச்சை பெற்றார். இதில் முதியவர் உயிர் இழந்தார். இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் மருத்துவம் படிக்காமல் தவறான முறையில் மணிகண்டன் என்பவர் சிகிச்சை அளித்ததால் தந்தை இறந்ததாக மணிகண்டன் மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த போலி மருத்துவர் மணிகண்டனை கைது செய்தனர்.



தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அனுப்பாடடி மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சீல்டு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

மதுரை, ஜூலை 15 2021: தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பாக எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பர் அல்லது பிப்ரவரி மாதம் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அவ்வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு எம் ஏ டி மற்றும் எல் ஏ டி என இரு பிரிவாக 180 மதிப்பெண்களுக்கு நடைபெண்களில் 35 சதவீதம் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு



மூலம் நான்கு ஆண்டு காலம் அவர்களுடைய உயர் பள்ளி படிப்பிற்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்கள் வங்கிகணக்கில் செலுத்தப்படும். அவ்வகையில் இந்தாண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் மதுரை மாவட்டத்தில் இருந்து 3360 மாணவர்கள் தேர்வுக்கு தகுதி பெற்று தேர்வு எழுதினார்கள். அதில் 269 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 11 மாணவர்கள் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதில் அனுப்பாடடி மாநகராட்சி பள்ளியில் படிக்கும் செல்வ வேல் மற்றும் தனலெட்சுமி என்ற இரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனுப்பாடடி பவர் பாய்ஸ்

புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம். ஜோதி நிவாஸ் கோரிக்கை மனு

சாத்தூர், ஜூலை 15 2021: சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது உள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடத்தில் மேம்பாலத்தை அமைக்க வலியுறுத்தி சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கடை வியாபாரிகளிடம் துண்டு



பிரகரம் வழங்கப்பட்டது. பின்பு, சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள. ராமசுப்பிரமணியனிடம் விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எம். ஜோதி நிவாஸ், சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. எஸ். அய்யப்பன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. உடன் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நகர துணைத் தலைவர் ஜெயபாலன், விருதுநகர்

மாற்று திறமைசாலி ஸ்ரீஹரி நடித்த "ஒரு வினா ஒரு விடை" தனிப்படால் வெளியீடு

சென்னை, ஜூலை 15 2021: ஏ எல் ராஜா இயக்கத்தில் மாற்று திறமைசாலி ஸ்ரீஹரி நடித்த ஒரு வினா ஒரு விடை" தனிப்படத்தை இயக்குனர் சங்கு செயலாளர் ஆர். வி. உதயகுமார் வெளியிட்ட இசையமைப்பாளர் சங்கு தனா, இயக்குனர்கள் சண்முகசுந்தரம், எழில் பெற்றுக்கொண்டனர்.

குறிப்பிட்ட சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு பாடலை இயற்றி அதற்கான காட்சிகளை அமைக்க என்னை அவர்கள் அணுகினர். அவர்கள் என்னுடைய சிறந்த நண்பர்கள் என்பதால், நான் அந்த பணியை மேற்கொள்ள நினைவு செய்துள்ளேன், என்றார்.

தென் தமிழ்நாடு மாநிலம் வேண்டும் - கே சி திருமாறன்

திருப்பூர், ஜூலை 15 2021: தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் ஜி வெளியிட்ட அறிக்கையில் எங்கள் நாடு எங்கள் உரிமை இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட தென் தமிழ்நாடு மாநிலம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்



கொரானாவை ஒழிக்க தடுப்பு பணியில் தீவிரம் காட்டிவரும் வாடிப்பட்டி பேரூராட்சி

மதுரை, ஜூலை 15 2021: தமிழகத்தில் பரவி வரும் வைரஸ் நோய் தொற்று தடுப்பு முயற்சியாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் உட்பட்ட பகுதி முழுவதும் தடுப்பு பணியை மேற்கொண்டு வருவதில் தீவிரம் காட்டிவரும் வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்

மேலும் கதந்திரமடைந்த காலத்திலிருந்து எந்த ஒரு முன்னேற்றம் இல்லை எனவும் சிவக்குமார் காதல் தான் பாடலின் மையக் கரு என்று இயக்குனர் ஏ எல் ராஜா மேலும் கூறினார். "காதலை மறைக்க முடியும், ஆனால் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை தான் இந்த ஆல்பத்தின் மூலம் நாம் தெரிவிக்க முயற்சித்தோம். பாடலை பார்த்தவர்கள் அதைப் பாராட்டி, கவுதம் வாசுதேவ் மேனன் பாடல் கருடன் ஒப்பீட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.



